



PNB அனைவருக்கும் வீட்டுவசதி
 வீட்டுக் கடனுக்கான விண்ணப்பப்
 படிவம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவின்
 கீழ் - EWS/LIG

விண்ணப்பம் / கடன் கணக்கு எண்	
விண்ணப்பத்தின் ஆதாரம் (நேரடி / ULB கள் / நியமிக்கப்பட்ட நிறுவனம் / மற்றவை)	
ULB / நியமிக்கப்பட்ட நிறுவனம் / மற்றவையின் பெயர்	

விண்ணப்பதாரரின்
 புகைப்படம்
 கையொப்பம்
 அல்லது
 கட்டைவிரல்
 ரேகை

இணை
 விண்ணப்பதாரரின்
 புகைப்படம்
 கையொப்பம்
 அல்லது கட்டைவிரல்
 ரேகை

பெறுநர்,
 கிளை மேலாளர்

 பஞ்சாப் நேஷனல் வங்கி

நான்/நாங்கள் அடுக்குமாடி குடியிருப்பு / வீடு வாங்குதல் / வீடு கட்டுதல் / அடுக்குமாடி கட்டுதல், வீட்டை விரிவாக்கம் செய்தல் / (மேம்படுத்துதல்) செய்வதற்காக ரூ. கடன் வேண்டுகிறேன்/கிறோம். நான்/நாங்கள் எங்களது விவரங்களை கீழே தருகிறேன்/கிறோம்:

A. தனிப்பட்ட சொந்த தகவல்கள்

	விவரங்கள்	விண்ணப்பதாரர்	இணை விண்ணப்பதாரர்
1.	பெயர் (பெரிய எழுத்துக்களில்)	முதல் நடு கடைசி	முதல் நடு கடைசி
2.	தந்தை / கணவர் பெயர்		
3.	அம்மாவின் திருமணத்திற்கு முன்பான பெயர்		
4.	இணை விண்ணப்பதாரருடன் விண்ணப்பதாரரின் உறவு		
5.	வயது & பிறந்த தேதி	____வருடங்கள் நாள் / மாதம் / வருடம்	வருடங்கள் நாள் / மாதம் / வருடம்
6.	பாலினம்	ஆண் / பெண் / மூன்றாம் பாலினத்தவர்	ஆண் / பெண் / மூன்றாம் பாலினத்தவர்

	விவரங்கள்	விண்ணப்பதாரர்	இணை விண்ணப்பதாரர்
7.	வகை	பட்டியல் சாதி/பட்டியல் பழங்குடி/பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/பொது/சிறுபான்மையினர்/மாற்றுத்திறனாளிகள்/கைமுறை துப்புரவாளர்கள்/பிறர்	பட்டியல் சாதி/பட்டியல் பழங்குடி/பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/பொது/சிறுபான்மையினர்/மாற்றுத்திறனாளிகள்/கைமுறை துப்புரவாளர்கள்/பிறர்
8.	மதம்		
9.	திருமண நிலை	திருமணமானவர் / திருமணமாகாதவர்/ மற்றவர்கள்	திருமணமானவர் / திருமணமாகாதவர்/மற்றவர்கள்
10.	சார்ந்திருப்போர் எண்ணிக்கை [குடும்பத்தின் அளவு]	குழந்தைகள் மற்றவர்கள்	
11.	தனிப்பட்ட அடையாள எண். [ஏதாவது ஒன்று] பான் கார்டு / ஆதார் எண்./ வாக்காளர் அட்டை ஒட்டுனர் உரிமம் / மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் எண்./ பயனாளியின் சொந்த மாவட்டத்தின் வருவாய் அதிகாரசபையிலிருந்து வேறு எண் அல்லது வீட்டு உரிமையாளர் சான்றிதழ் போன்றவை.		
12.	குடியுரிமை & அடையாளச் சான்று		
13.	வேலைவாய்ப்பு வகை	சம்பளதாரர் / சுயதொழில் செய்பவர் / மற்றவர்கள்	சம்பளதாரர் /சுயதொழில் புரிபவர்/ மற்றவர்கள்
14.	வீட்டு முகவரி அஞ்சல் குறியீட்டுடன் மனை / பிளாட் / வீடு எண் (a)தற்போதய முகவரி (b)நிரந்தர முகவரி (c)குடியிருப்பு சான்று		
15.	தொலைபேசி எண் மற்றும் கைபேசி எண்.		
16.	மேற்கண்ட விலாசத்தில் எத்தனை காலமாக தங்கியிருக்கிறீர்கள்		
17.	கல்வி/ தொழில்முறை தகுதி	பத்தாம் வகுப்பு முடிக்காதவர்/ பத்தாம் வகுப்பு முடித்தவர்/ இளங்கலை படிப்பில் உள்ளவர்/ இளங்கலை பட்டதாரி/ பிறர்	பத்தாம் வகுப்பு முடிக்காதவர்/ பத்தாம் வகுப்பு முடித்தவர்/ இளங்கலை படிப்பில் உள்ளவர்/ இளங்கலை பட்டதாரி/ பிறர்

18.	குடும்ப ஆண்டு வருமானம் ரூபாயில்				
19.	வருமானம்	அத்தாட்சி வருவாய்க்கான வழிவகை		அத்தாட்சி வருவாய்க்கான வழிவகை	
20.	குடும்ப வருமான வகை	(பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்) / (குறைந்த வருவாய் பிரிவு)			
21.	தற்போதுள்ள கடன் விவரங்கள் (ஏதேனும் இருந்தால்)	கடன் 1	கடன் 2	கடன் 1	கடன் 2
22.	- வகை மற்றும் அளவு	வீடு / அடுக்குமாடி குடியிருப்பு / மற்றவை		வீட்டின் உட்பரப்பு < சதுர மீட்டர். / <60 சதுர மீட்டர் / மற்றவை	
23.	தற்போதுள்ள வீட்டு உரிமையாளரின் விவரங்கள்	சொந்த மானது	வாடகை	பரம்பரை சொத்து	மற்றபடி
24.	பின் குறியீட்டுடன் சொத்து முகவரி				

B. வேலைவாய்ப்பு நிலை

1.	விவரங்கள்	சுயதொழில்/ சம்பளதாரர் / வழக்கமான கூலி/ தொழிலாளி/ பிறர்	சுயதொழில்/ சம்பளதாரர் / `வழக்கமான கூலி/ தொழிலாளி/ பிறர்
2.	பணிஅளிப்பவரின் பெயர்/ வியாபாரம் /தொழில் லின் தன்மை		
3.	பணிஅளிப்பவரின் முகவரி மற்றும் தொலைபேசி எண் / வியாபாரம் / தொழில்		
4.	பணியாளராக இருந்தால் பதவியின் பெயர் மற்றும் பணியாளர் எண்		
5.	எத்தனை ஆண்டுகளாக இந்த பணியில்/ வியாபாரத்தில் / தொழிலில் உள்ளார்		
6.	மொத்த பணிக்காலம் (பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தால்) ஓய்வு பெற்ற தேதி	நாள் / மாதம் / வருடம்	நாள் / மாதம் / வருடம்

C. குடும்ப வருமான அறிக்கை

1.	மாதத்திற்கு மொத்த சம்பளம் / வருமானம் (சம்பளப் பட்டியல் / ஐ.டி.ரிட்டர்ன், படிவம் எண்.16)		
2.	பிடிதங்கள் வருமான வரி		
	தொழில் வரி		
	வருங்கால வைப்பு நிதி		
	காப்பீட்டுத் தொகை		

3.	மாதாந்திர கடன் தவணைத் தொகை உட்பட இதர பிடித்தங்கள்		
4.	நிகர சம்பளம் / மாத வருமானம்		
5.	இதர வருமானம் ஏதேனும் இருப்பின்		

D. வங்கி கணக்கு விபரங்கள்

1.	வங்கி / கிளையின் பெயர்		
2.	வங்கி கணக்கு எண் /கள் [கடந்த 6 மாதத்திற்கான வங்கி கணக்கு அறிக்கையை இணைக்கவும்]		
3.	எப்பொழுதிலிருந்து		

E. வாங்கப்போகும் / கட்டப்போகும்/ இதர சொத்திற்கான விவரங்கள்

1.	வீட்டு முகவரி அஞ்சல் குறியீட்டுடன் மனை / பிளாட் / வீடு எண்		
2.	விற்பனையாளர்/கட்டிடம் கட்டுபவர்/வீட்டுவசதி சங்கம்/வீட்டுவசதி வாரியம்/வீட்டுவசதி ஆணையத்தின் பெயர் மற்றும் முகவரி.		
3.	வீடு/மனை/அடுக்குமாடி/பிறவை/ ஆகியவற்றின் பரப்பளவை தயவுசெய்து குறிப்பிடவும் (அடுக்குமாதியின் விஷயத்தில் கட்டப்பட்ட பரப்பளவு மற்றும் வீட்டின் உள்பரப்பளவு & வீட்டின் விஷயத்தில் நில பரப்பளவு மற்றும் கட்டப்பட்ட பரப்பளவு)	நிலத்தின் பரப்பளவு (சதுர மீட்டர்.)	
		கட்டப்பட்ட பரப்பளவு (சதுர மீட்டர்.)	
		வீட்டின் உள்பரப்பளவு (சதுர மீட்டர்)	
5.	குத்தகை சொத்தாக இருந்தால் குத்தகை முடிய இன்னும் எத்தனை காலம் உள்ளது	ஆண்டுகள்	
6.	வேறுஒருவரிடமிருந்து வாங்கப்படும் வீடு/ அடுக்கு மாடி குடியிருப்பு என்றால் அதன் வயதை குறிப்பிடவும்	ஆண்டுகள்	
7.	இடக் குறியீடு (சட்டப்பூர்வ நகரங்களுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 அடிப்படையில் இடக் குறியீடு இருக்க வேண்டும்)		
8.	என்ன நோக்கத்திற்காக கடன் விண்ணப்பிக்கப்படுகிறது	(a) புதிய அலகு (b) புதிய அலகு கட்டுமானம் (c) இருக்கும் அலகு (d) இருக்கும் அலகு விரிவாக்கம் (e) பழுதுபார்ப்பு/புதுப்பித்தல் (f) மானியம் கிடைக்காத பிறவை	

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அனைத்து சட்டப்பூர்வ நகரங்களும் மற்றும் அதனைத் தொடர்ந்து அறிவிக்கை செய்யப்பட்ட நகரங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவையாகும்

F. கடன் விவரங்கள்; பிளாட் / வீடு வாங்குதல்/ வீடு கட்டுதல்/ விரிவாக்கம் /(வீட்டு மேம்பாடு)

1.	நிதிகளின் பயன்பாடு குறித்த மதிப்பீடு	தொகை (ரூ)	நிதி ஆதாரங்களின் மதிப்பீடு	தொகை (ரூ)
2.	வாங்குதல்/கட்டுமானம்/பழுது பார்ப்பு/மேம்படுத்துதல்/விரிவாக்கத்தின் செலவு		கோரப்பட்ட கடன் தொகை	
3.	பதிவுக் கட்டணம்		வங்கியில் உள்ள சேமிப்பு	
4.	முத்திரைத் தீர்வை		பணமாக்கக்கூடிய முதலீடுகள்	
5.	வேறு ஏதேனும் செலவுகள்		ஏற்கனவே செலவழித்த தொகை	
6.	தற்செயலான செலவுகள்		உறவினர்களிடமிருந்து பெறப்பட்ட கடன்	
7.	காப்பீடு		பிற ஆதாரம் (ஏதேனும் இருந்தால்)	
8.	மொத்தம்		மொத்தம்	
9.	வட்டி செலுத்துவதற்கான விருப்புரிமை		நிலையான வீத அடிப்படை / ஃப்ளோட்டிங் விகித அடிப்படை	
10.	திருப்பிச் செலுத்தும் முறை		ECS/ SI/ PDC/ NECS/ CASH	
11.	ஆண்டுகளின் எண்ணிக்கை		மாதங்கள்ஆண்டுகள்	
12.	தற்போது இருக்கும் கடன்கள்/ இரவல்கள்		சொந்த சொத்துக்கள்	

G. பரிந்துரையாளர்கள்

	பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண்கள்.	உறவு
1.		
2.		

பிரகடனம்

- I. நான்/நாங்கள் மேலே மற்றும் இணைப்பில் எனால்/எங்களால் அளிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் உண்மை, சரியானவை, முழுமையானவை மற்றும் இன்றைய நாள் வரை மேம்படுத்தப்பட்டவை என்று சான்றளிக்கிறேன்/கிறோம்.
- II. நான்/நாங்கள் எந்த தகவலையும் மறைக்கவில்லை. எனது/எங்களது அறிக்கைகள் உண்மையல்ல என கண்டறியப்பட்டால் வங்கி அதனை சரிபார்த்து அது சரியானது என்று கருதும் எந்த நடவடிக்கையும் எடுக்க உரிமை உள்ளது.
- III. மேலே குறிப்பிட்ட எல்லா தகவல்களும் எனது/எங்களது கடன்/மானியத்தின் அடிப்படையாக அமையும் என்பதை நான்/நாங்கள் புரிந்துகொள்கிறேன்/கிறோம். வங்கி தனது விருப்பத்தின்படி எனக்கு/எங்களுக்கு கடன் வழங்க முடிவு செய்யலாம்
- IV. எனது/எங்களது கடன் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதி அறிக்கைகள், வங்கி அறிக்கைகள், சொத்துரிமை/சட்ட ஆவணங்கள் முதலியவற்றின் நகல்கள் உண்மையான நகல்கள் என்பதை நான்/நாங்கள் உறுதிப்படுத்துகிறேன்/கிறோம்.
- V. நான்/நாங்கள் மேலும் ஒப்புக்கொள்கிறேன்/கிறோம் வங்கிக்கு இது தொடர்பாக வேறு எந்த வழியிலும் எந்த தகவலையும் சேகரிக்க உரிமை உள்ளது.
- VI. நான்/நாங்கள் எங்கள் வீட்டுக் கடன் சம்பந்தமான அனைத்து மிக முக்கியமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படித்து, புரிந்துகொண்டு ஒப்புக்கொண்டுள்ளேன்/ளோம். எனக்கு/எங்களுக்கு வழங்கப்படக்கூடிய வாய்ப்பு வசதி(கள்) ஆகியவற்றின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை

நான்/நாங்கள் ஒப்புக்கொள்கிறேன்/கிறோம் அவற்றிற்கு கட்டுப்பட்டுள்ளேன்/ளோம்.

- VII. இந்த கடனை செயலாக்கம் செய்யவதற்கான கட்டணத்தைத் தவிர, மற்ற கட்டணங்கள், வங்கிக்கு செலுத்தவேண்டிய கட்டணங்கள் மற்றும் வட்டி ஆகியவற்றை வங்கியில் உள்ள எனது வீட்டுக் கடன் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ள நான்/நாங்கள் வங்கிக்கு அதிகாரம் அளிக்கிறேன்/கிறோம்.
- VIII. வங்கி தனது விருப்பத்தின்படி எந்த நடவடிக்கைகளையும் எந்த மூன்றாம் தரப்பு நிறுவனத்திற்கும் ஒப்படைக்க உரிமை பெற்றுள்ளது என்பதையும் நான்/நாங்கள் ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொள்கிறேன்/கிறோம்.
- IX. எந்த இயல்புடைய ஆதரவு சேவைகளையும் பெறுவதற்காக, வங்கி என்னிடமிருந்து /எங்களிடமிருந்து எந்த சம்மதம் அல்லது அதிகாரம் இல்லாமலேயே வங்கி எனது/எங்களது கணக்கு விவரங்களை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு வழங்கலாம் என்பதை நான்/நாங்கள் மேலும் ஒப்புக்கொள்கிறேன்/கிறோம்.
- X. தேவைப்படும்போது, எனது/எங்களது கடன் விவரங்கள்/ கடன் திருப்பிச் செலுத்தும் வரலாறு/ தொடர்பான அனைத்து தகவல்களையும் மற்ற வங்கி கிளைகள்/வங்கிகள்/நிதி நிறுவனங்கள்/இந்திய ரிசர்வ் வங்கி/சிபில்/கடன்நிறுவனங்கள்/சட்டப்பூர்வ அமைப்புகள் ஆகியவற்றுடன் பரிமாற்றம் செய்ய, பகிர்ந்துகொள்ள அல்லது வழங்க நான்/நாங்கள் வங்கிக்கு அதிகாரம் அளிக்கிறேன்/கிறோம் மற்றும் இந்த தகவலின் பயன்பாட்டுக்காக வங்கி மற்றும்/அல்லது அதன் முகவர்களை பொறுப்பாக்க மாட்டேன்/டோம்.

இடம்:

தேதி:

கையொப்பம் 1

கையொப்பம் 2

வட்டார மொழி சாட்சி, பொருந்தினால்:

திரு _____ அவர்களின் மகனாகிய /மகளாகிய / மனைவியாகிய நான் _____ இதன் மூலம் பிரகடனம் செய்வது என்னவென்றால், இந்த விண்ணப்பப் படிவத்தின் உள்ளடக்கம் எனக்கு _____ ல் _____ ஆல் படித்துக் காட்டப்பட்டு விளக்கப்பட்டது நானும் அதை புரிந்துகொண்டுள்ளேன்.

(கடன் வாங்குபவர்(களின்) கையொப்பம்)

சாட்சியின் பெயர் _____

சாட்சியின் கையொப்பம் _____

சாட்சியின் முகவரி _____

PNB1215

ஒப்புகை ரசீது

கடன் விண்ணப்ப எண். பெறப்பட்ட தேதி (தேதி/மாதம்/ஆண்டு). முழுமையான ஆவணத் தொகுப்பு பெறப்பட்ட தேதி (தேதி/மாதம்/ஆண்டு). ஆதரவு ஆவணங்களுடன் முழுமையான விண்ணப்பப் படிவம் பெறப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பம் முடிவு செய்யப்பட்டு ஏற்றல்/நிராகரிப்பு அறிவிப்பு தெரிவிக்கப்படும்.

இடம்:

தேதி:

கையொப்பம்

முத்திரை

இலக்கு - 2022க்குள் அனைவருக்கும் வீடு பிரதான மந்திரி ஆவாஸ் யோஜனா (பிஎம்ஏஓய்) கடன் இணைப்பு மானிய திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

திட்டம்	ஈடபிள்யூஎஸ் & எல்ஐஜி கடன் வாங்குபவர்களுக்கான கடன் இணைப்பு வட்டி மானியம் - புதிய வீடு வாங்குதல்/கட்டுமானம் மற்றும் - இருக்கும் வீட்டில் விரிவாக்குதல் /மாற்றம் செய்தல் /புதுப்பித்தல்
உள்ளடக்கம்	மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011படி அனைத்து சட்டப்பூர்வ நகரங்கள் சட்டப்பூர்வ நகரம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட திட்டமிடல் பகுதி மற்றும் சம்பந்தப்பட்ட நகராட்சி பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது
கடன் இணைக்கப்பட்ட வட்டி மானியம்	மானியம் கடன் கணக்கில் முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டு அதற்கேற்ப EMI சரிசெய்யப்படும்
மைய முனைய நிறுவனம்	என்எஸ்பி மற்றும் ஹட்கோ/ வங்கி என்எஸ்பிஉடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது
பயனாளி	- கணவன், மனைவி மற்றும் திருமணமாகாத குழந்தைகளை உள்ளடக்கிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர். - பயனாளி குடும்பம் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அவரது/அவளது பெயரில் அல்லது அவரது/அவளது குடும்பத்தின் எந்த உறுப்பினரின் பெயரிலும் பக்கா வீடு (எல்லா காலநிலைக்கும் ஏற்ற குடியிருப்பு வீடு) வைத்திருக்கக் கூடாது.
அனுமதிக்கத்தக்க வருமான சான்று	ஆவணம் கிடைக்காத இடத்தில் தனிப்பட்ட கடன் விண்ணப்பதாரர் வருமான சான்றாக சுய சான்றிதழ்/பிரமாணப் பத்திரம் சமர்ப்பிப்பார்

விபரங்கள்	பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்	குறைந்த வருமானக் குழு
குடும்ப வருமானம் (ஆண்டுக்கு ரூபாய் _____)	3.00 லட்சம்	ரூ. 3.00 லட்சத்திற்கு மேல் மற்றும் ரூ. 6.00 லட்சம் வரை
வட்டி மானியத்திற்கான தகுதியான வீட்டுக் கடன் தொகை	6.00 லட்சம்	6.00 லட்சம்
மானியத்திற்கான அதிகபட்ச காலம் (ஆண்டுகள்)		
31.12.2016 வரை	15	15
01.01.2017 முதல்	20	20
வட்டி மானியம் (% ஆண்டுக்கு)	6.5	6.5
நிகர தற்போதைய மதிப்பு (NPV) க்கான தள்ளுபடி விகிதம்	9.00	9.00
வட்டி மானியத்தின் கணக்கீடு (%)		
குடியிருப்பு பிரிவு கட்டிடத்தின் உள் பரப்பளவு (சதுர மீட்டர்)	30	60
ஒரு விண்ணப்பத்திற்கான செயல்முறைக் கட்டணம்	அரசு வழங்கிய ரூ.3000. ரூ.6 லட்சம் கடன் வரை செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படாது	

இடம்:

தேதி:

கையொப்பம் 1

கையொப்பம் 2

பஞ்சாப் நேஷனல் வங்கி- வீட்டுக் கடன்
அடுக்குமாடி குடியிருப்பு வாங்குதல் / வீடு வாங்குதல் / வீடு கட்டுதல் / வீட்டை விரிவாக்கம்
செய்தல் (மேம்படுத்துதல்) செய்வதற்காக
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

	(தயவுசெய்து எந்தெந்த ஆவணங்களை இனிதுளீர்களோ அவற்றை டிக் செய்யவும்)	
i.	முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (படிவம் எண் 1215)	
ii.	சுய அறிவிப்பு - EWS/LIG வருமானச் சான்றிதழ்	
iii.	சுய உறுதிமொழி வருமானச் சான்றிதழ் (வருமானம் வரி விதிக்கத்தக்க வரம்பிற்குக் கீழே இருந்தால் மட்டுமே)	
iv.	தனிப்பட்ட அடையாளம் - பான் கார்டு / ஆதார் எண் / வாக்காளர் அட்டை ஓட்டுநர் உரிமம் / MNREGA எண்./ வேறு ஏதேனும் எண் அல்லது பயனாளியின் சொந்த மாவட்டத்தின் வருவாய் அதிகாரியிடமிருந்து வீட்டு உரிமை சான்றிதழ் போன்றவை.	
v.	குடியுரிமை அடையாளச் சான்று	
vi.	வகுப்பு சான்று (பட்டியல் சாதி/பட்டியல் பழங்குடி/பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சிறுபான்மையினர் போன்றவற்றைச் சேர்ந்தவர் என்பதற்கு)	
vii.	முகவரி சான்று நகல்	
viii.	வருமானச் சான்று - அசல் சம்பள இரசீது / சம்பள சான்றிதழ் / பிற வருமானம்.	
ix.	சமீபத்திய வருமான வரி விபர அறிக்கை / வருமான வரி மதிப்பீட்டு ஆணை/படிவம் எண் 16 பொருந்தினால்	
x.	வங்கி கணக்குகளின் அறிக்கை - கடந்த 6 மாதங்கள்	
xi.	வணிக நடவடிக்கை / வியாபாரத்தின் தன்மை பற்றிய சிறு குறிப்பு / சுயமாக தயாரித்த சான்றளிக்கப்பட்ட நிதி அறிக்கை / சுயதொழில் செய்பவர் விஷயத்தில் வணிக உரிமம்.	
xii.	முன்னதாக மதிப்பிடப்படாவிடின் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டாளரிடமிருந்து மதிப்பீட்டு சான்றிதழ்.	
xiii.	கட்டுமானத்தின் அங்கீகரிக்கப்பட்ட திட்டம்.	
xiv.	கட்டுமானப் பணிகளின் செலவினை உறுதிப்படுத்தும் கட்டிடக் கலைஞர்கள் / பொறியியலாளர் சான்றிதழ் / பழுதுபார்ப்பு செலவு / மேம்பாட்டுச் செலவு / விரிவாக்க செலவு.	
xv.	வாங்கும் விஷயத்தில் அடுக்குமாடி/வீட்டின் எதிர்பார்க்கும் ஆயுள், தகுதி மற்றும் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் கட்டிடக் கலைஞர் சான்றிதழ்.	
xvi.	கட்டிடம் கட்டுபவர்/ கட்டிடத்தை உருவாக்குபவர் இடையே ஏற்பட்ட கட்டுமான ஒப்பந்தம்	
xvii.	வீட்டுவசதி சங்கத்திலிருந்து NOC / தகுதியுள்ள அதிகாரி	
xviii.	கட்டுமானம் அதிகாரபூர்வ பகுதியில் உள்ளது, கட்டுமானம் அனுமதிக்கப்பட்ட திட்டப்படியும் /கட்டிட துணைச் சட்ட விதிகளின்படியும் சரியாக உள்ளது, குடியிருப்பு நோக்கத்திற்காக மட்டுமே மனை/வீடு/அடுக்குமாடி வாங்குவதற்கான கடன் பெறப்படுகிறது என்று உத்திரவாதம் அளிக்கும் பிரமாணப்பத்திரம் மற்றும் உறுதிமொழி.	
xix.	கட்டிடம் கட்டுபவர்/விற்பனையாளருக்கு செலுத்தப்பட்ட முன்பணத்திற்கான ரசீது. ஏதேனும் இருந்தால்	
xx.	அவர்/அவள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாரும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நிரந்தர வீடு (அனைத்து காலநிலை குடியிருப்பு பிரிவு) வைத்திருக்கவில்லை என்ற பயனாளியின் பிரமாணப் பத்திரம்.	

xxi.	சொத்து ஒதுக்கீட்டு கடிதம் (கட்டிடம் கட்டுபவர்/வீட்டுவசதி வாரியம் போன்றவர்களிடமிருந்து சொத்து வாங்க உத்தேசித்திருக்கும் பட்சத்தில்)/ அல்லது விற்பனைக்கான ஒப்பந்தம், (மறுவிற்பனை சொத்து வாங்கப்படும் பட்சத்தில்), உரிமைப் பத்திரங்கள் / குத்தகை பத்திரம் / முன்பு சொந்தமான சொத்தில் மாற்றம் செய்ய உத்தேசித்திருக்கும் பட்சத்தில்	
------	--	--

இணைப்பு-6

சுய அறிவிப்பு - பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்/குறைந்த வருமானக் குழு வருமானச் சான்றிதழ் (வரி விதிக்கத்தக்க வரம்பிற்குக் கீழே இருந்தால் மட்டுமே)

_____ இல் வசிக்கும், _____ வயதான, திரு _____ அவர்களின் மகன் / மகளாகிய நான்
_____ இதன்மூலம் அறிவிப்பது என்னவென்றால்

1. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டத்தின் EWS/LIG திட்டத்தின் கீழ் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்துள்ளேன்.
2. அனைத்து ஆதாரங்களிலிருந்தும் கிடைக்கும் வருடாந்திர வருமானம் ரூ._____ (ரூபாய்).
3. எந்த நிலையிலும் என்னால் அளிக்கப்பட்ட தகவல் பொய்/உண்மையல்ல என கண்டறியப்பட்டால், திட்டங்களின் கீழ் எனக்கு அளிக்கப்பட்ட அனைத்து நன்மைகளும் திரும்பப் பெறப்படும் என்றும் இதுமட்டுமன்றி எனக்கு எதிராக தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கிறேன்.

தேதி:

இடம்:

கையொப்பம்